

IMPORTANT INSTRUCTIONS FOR INCENSE STICK/CONE

- Ensure plenty of space above and around the stick incense/cone, away from shelves, walls, and any heat sources.
- Place one incense stick/cone on a heat resistant incense holder. Ensure that it will not be damaged by falling ash.
- Keep away from flammable materials and polished or painted surfaces which may be damaged by fragrance oils.
- Light the tip of the stick incense/cone. Once lit, extinguish the flame immediately to allow incense to smolder.
- Burn one stick/cone at a time.
- Use only in well ventilated places.
- Keep out of reach of children and pets.
- Do not directly inhale the smoke.
- Do not ingest.
- Do not leave a burning incense stick/cone unattended.
- Allow burnt stick incense/cone to cool sufficiently before disposing of it.
- Those with fragrance sensitivities should use this product with caution.

Please retain this information for future reference.



Member of the World Fair Trade Organization
Dedicated to fostering the dignity and the quality of life of our employees.

DIRECTIVES IMPORTANTES POUR BÂTONNETS/CÔNES D'ENCENS

- Vérifiez qu'il y a assez de place au-dessus et autour du bâtonnet/cône, placé à distance des étagères et de toute source de chaleur.
- Placer un bâton d'encens sur un porte-encens résistant à la chaleur. Attention à ce que la cendre ne puisse rien endommager en tombant.
- Tenir à l'écart de tout matériel inflammable ou de surface polie ou peinte qui pourraient être abimée par les huiles parfumées.
- Allumez l'extrémité du bâtonnet /cône. Une fois allumé, éteignez immédiatement la flamme, afin de permettre au bâtonnet /cône de se consumer.
- Faire brûler un seul bâtonnet/cône à la fois.
- A utiliser uniquement dans une pièce bien ventilée.
- Garder hors d'atteinte des enfants et des animaux domestiques.
- Ne pas inhaler directement la fumée.
- Ne pas ingérer
- Ne pas laisser le bâton d'encens /cône sans surveillance.
- Laissez refroidir suffisamment le bâtonnet / cône brûlé avant de le jeter.
- Les personnes souffrant de sensibilité aux parfums doivent utiliser ce produit avec prudence.

Veuillez conserver ces informations pour consultation ultérieure.



Membre du World Fair Trade Organization
Nous nous engageons à favoriser la dignité et la qualité de vie de nos salariés.

WICHTIGE ANLEITUNGEN FÜR RÄUCHERSTÄBCHEN UND RÄUCHERKEGEL

- Stellen Sie sicher, dass genügend Platz über und um das Räucherstäbchen und den Räucherkegel vorhanden ist, entfernt von Regalen, Wänden und Wärmequellen.
- Plazieren Sie ein Räucherstäbchen/Räucherkegel in einen hitzebeständigen Halter. Sicherstellen, dass fallende Asche keinen Schaden verursacht.
- Halten Sie das Räucherstäbchen/Räucherkegel entfernt von entzündbaren Materialien und polierten oder bemalten Oberflächen, die durch die Duftöle beschädigt werden könnten.
- Zünden Sie die Spitze des Räucherstäbchens/Räucherkegels an. Einmal angezündet, löschen Sie die Flamme sofort aus, um die Räucherstäbchen /Räucherkegel glimmen zu lassen.
- Lassen Sie nur ein Räucherstäbchen auf einmal abrennen.
- Benutzen Sie das Produkt nur an gut belüfteten Orten.
- Halten Sie das Produkt von Haustieren und Kindern fern.
- Inhalieren Sie nicht einnehmen den Rauch, der beim Abrennen der Räucherstäbchen-/kegel ausströmt.
- Nehmen Sie das Produkt nicht mit der Nahrung auf.
- Lassen Sie niemals abbrennende Räucherstäbchen-/kegel unbeaufsichtigt.
- Lassen Sie abgebrannte Räucherstäbchen /Räucherkegel genügend abkühlen, bevor Sie sie beseitigen.
- Diejenigen, die empfindlich auf Duftstoffe reagieren, sollten dieses Produkt mit Vorsicht verwenden.

Bitte behalten Sie diese Information zur weiteren Verwendung.



Mitglied der World Fair Trade Organization
Wir haben uns der Förderung der Förderung der Würde und der Lebensqualität unserer Arbeiter verrieben

अगरबत्ती स्टिक/कोन के लिए महत्वपूर्ण निर्देश


- सुनिश्चित करें कि अगरबत्ती स्टिक/कोन के ऊपर और आसपास बहुत सारी जगह हो और अलमारियों, दीवारों और किसी भी ताप स्रोत से दूर हो।
- एक अगरबत्ती स्टिक/कोन को ताप प्रतिरोधी अगरबत्ती होल्डर पर रखें। सुनिश्चित करें कि यह राख गिरने से क्षतिग्रस्त न हो।
- ज्वलनशील पदार्थों और पॉलिश या रंगी हुई सतहों से दूर रखें जो सुगंधित तेलों से क्षतिग्रस्त हो सकती हैं।
- अगरबत्ती स्टिक/कोन की नोक को जलाएं। एक बार जलने के बाद लौ को तुरंत बुझा दें और अगरबत्ती को सुताने दें।
- एक समय में एक स्टिक/कोन जलाएं।
- केवल अच्छी तरह से हवादार जगहों पर ही इसका प्रयोग करें।
- बच्चों और पालतू जानवरों की पहुंच से दूर रखें।
- धुएँ को सीधे सूँघें नहीं।
- निगलें नहीं।
- जलती हुई अगरबत्ती स्टिक/कोन को अकेले न छोड़ें।
- जली हुई अगरबत्ती स्टिक/कोन को फेंकने से पहले इसे पूरी तरह से ठंडा होने दें।
- खुशबू के प्रति संवेदनशील लोगों को इस उत्पाद का उपयोग सावधानी के साथ करना चाहिए।

कृपया भविष्य में संदर्भ के लिए इस जानकारी को बनाए रखें।



Member of the World Fair Trade Organization
Dedicated to fostering the dignity and the quality of life of our employees.

PACKAGING
PAP
COLLECTION
PAPER
Paper
Check the provisions
of your municipality.



INSTRUCCIONES IMPORTANTES POR VARITA/CONO DE INCENSO

- Asegúrese de dejar amplio espacio por encima y en torno a la varita/cono de incienso, colóquelo alejado de armarios de armarios, paredes y de cualquier fuente de calor.
- Ponga una varita/cono de incienso en un incensario resistente al calor. Asegúrese que no le dañe la caída de ceniza.
- Manténgalo alejado de materiales inflamables y superficies enceradas o pintadas que puedan ser dañadas por los aceites aromáticos.
- Prenda la punta de la varita / cono de incienso. Una vez prendida, apague la llama inmediatamente para permitir que arda el incienso / cono de incienso.
- Quemar sólo una varita /cono de incienso cada vez.
- Usar únicamente en lugares bien ventilados.
- Mantener lejos del alcance de niños y animales domésticos.
- No inhalar directamente el humo emitido por la varita/cono de incienso encendido.
- No ingerir.
- No dejar desatendida la varita/cono de incienso, mientras arde.
- Dejar que la varita / cono de incienso quemado se enfríe suficientemente antes de retirarlo.
- Las personas hiper sensibles a las fragancias deberían utilizar este producto con precaución.

Guarde esta información para referencia futura.



Miembro de la World Fair Trade Organization
Una de nuestras metas es fomentar la dignidad y calidad de vida de nuestros empleados.

IMPORTANTI AVVERTENZE PER BASTONCINO O AL CONO D'INCENSO

- Assicurarsi che vi sia spazio abbondante sopra ed intorno al bastoncino o al cono d'incenso, lontano da scaffali, muri e da qualsiasi fonte di calore.
- Posizionare il bastoncino o il cono d'incenso su un portaincenso resistente al calore. Assicurarsi che la cenere cadendo non danneggi il piano su cui è appoggiato.
- Tenere lontano da materiali infiammabili e da superfici lucidate o verniciate che potrebbero venir danneggiate dagli oli profumati.
- Accendere la punta del bastoncino e del cono d'incenso. Una volta accesa, spegnere immediatamente la fiamma facendo sì che il bastoncino e il cono d'incenso bruci senza fiamma.
- Accendere un bastoncino alla volta.
- Consumare sempre gli incensi in luogo ampio e ben ventilato.
- Tenere fuori dalla portata dei bambini e animali domestici.
- Non inalare direttamente il fumo emesso dal bastoncino o dal cono d'incenso durante la combustione.
- Non ingerire.
- Non lasciare incustodito il bastoncino o il cono d'incenso durante la sua combustione.
- Lasciare raffreddare e spegnere completamente i bastoncini e i coni d'incenso prima di gettarli via.
- Coloro che soffrono di sensibilità ai profumi, dovrebbero usare questo prodotto con cautela.

Si prega di conservare queste informazioni per farvi riferimento in futuro.



Membro del World Fair Trade Organization
Ci impegniamo a promuovere la dignità e la qualità della vita dei nostri dipendenti.

BELANGRIJKE INSTRUCIES VOOR WIEROOKSTOKJES/KEGELTJES

- Zorg voor voldoende ruimte rondom en boven de wierookstokjes/kegeltjes, uit de buurt van schappen, muren en eventuele warmtebronnen.
- Plaats één wierookstokje/kegeltje op een hittebestendig wierookhoudertje. Vermijd beschadiging door vallende as.
- Houd het uit de buurt van ontvlambare materialen en gepolijste of geverfde oppervlakken die kunnen worden beschadigd door geuroliën.
- Steek de punt van het wierookstokje/kegeltje aan. Doof direct na het aansteken de vlam om het ierookstokje/kegeltje te laten smeulen.
- Brand één stokje tegelijk.
- Gebruik het alleen op goed geventileerde plaatsen.
- Houd het buiten bereik van kinderen en huisdieren.
- Vermijd rechtstreeks inademen van de rook.
- Niet inslikken.
- Laat een brandend wierookstokje/kegeltje niet onbeheerd achter.
- Laat de gebrande wierookstokjes/kegeltjes voldoende afkoelen voordat u ze wegwerpt.
- Wees voorzichtig met het gebruik van dit product als u gevoelig bent voor geur.

Bewaar deze informatie voor latere raadpleging.



Lid van de World Fair Trade Organization
Jaarlijks wordt een groot deel van de winst als bijdrage verstrekt aan om zowel de ontwikkeling.

TÄRKEITÄ SUITSUKKEIDEN KÄYTTÖOHJEITA

- Varmista, että suitsukkeen ympärillä on riittävästi tilaa. Älä sijoita suitsuketta lähelle seinää, hyllyjä tai lämmönlähteitä.
- Aseta suitsuketikku lämpöä kestäväle suitsuketelleelle ja varmista, että putoava tuhka ei vahingoita sitä.
- Pidä suitsuke etäällä syttyvistä materiaaleista ja kiilloteista tai maaluista pinnoista, joita tuoksuöljyt voivat vahingoittaa.
- Syytä suitsuketikin kärki ja anna palaa liekillä muutama sekunti. Puhalla liekki ja anna suitsukkeen jatkaa kytymistä.
- Polta yksi suitsuke kerrallaan.
- Käytä vain hyvin tuuletetuissa tiloissa.
- Pidä lasten ja lemmikkieläinten ulottumattomissa.
- Vältä savun suoraa hengittämistä.
- Älä syö suitsuketta.
- Älä jätä palavaa suitsuketta vartioimatta.
- Anna palaneen suitsukkeen jäähtyä ennen hävittämistä.
- Tuoksulle herkkien tulee käyttää suitsukkeita varoen.

Säilytä nämä tiedot myöhempää tarvetta varten.



Member of the World Fair Trade Organization
Dedicated to fostering the dignity and the quality of life of our employees.

ஊதுபத்தி குச்சி / கோன்: முக்கிய அறிவுறுத்தல்கள்

- ஊதுபத்தி குச்சி / கோனுக்கு மேலேயும் மற்றும் அதைச் சுற்றியும் தராளமான இடம் இருப்பதைப் மற்றும் அலமாரிகள், சுவர்கள் மற்றும் பெம்ப ஆதார இடங்களிலிருந்து அவை தள்ளி வைப்பதைப் உறுதி செய்யவும்.
- வெப்பத்திற்கு எதிர்ப்புத் திறனுள்ள ஊதுபத்தி ஹோஸ்ட்டில் ஒரு ஊதுபத்தி குச்சி / கோனை வைக்கவும். கீழே சாம்பலினால் அது சேதமடையாதிருப்பதை உறுதி செய்யவும்.
- எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் மற்றும் நறுமண எண்ணெய்களினால் சேதமடையக்கூடிய, பாலிஷ் செய்யப்பட்ட அல்லது வண்ணம் பூசப்பட்ட மேற்பரப்புகளிலிருந்து ஊதுபத்தியை தள்ளி வைக்கவும்.
- ஊதுபத்தி குச்சி / கோனின் மேல்முனையை பற்றி வைக்கவும். தீப்பற்றியபடி, ஜுவாலையின்றி அதில் புகை வருமாறு செய்ய உடனடியாக தீச்சுடரை அனைத்து விடவும்.
- ஒரு நேரத்தில் ஒரு ஊதுபத்தி குச்சி / கோனை எரியவிடவும்.
- நல்ல காற்றோட்டம் உள்ள இடத்தில் மட்டும் இதை பயன்படுத்தவும்.
- குழந்தைகள் மற்றும் வளர்ப்புப் பிராணிகள் கைக்கு எட்டாதவாறு வைக்கவும்.
- ஊதுபத்தியிலிருந்து வரும் புகையை நேரடியாக சுவாசிக்கக்கூடாது.
- இதனை விழுங்கக்கூடாது.
- எரியும் ஊதுபத்தி குச்சி / கோன் - ஜூ கவனிப்பாரின்றி விட்டுச் செல்லக்கூடாது.
- எரிந்துவிட்ட ஊதுபத்தி குச்சி / கோன் போதுமான அளவு வெப்பம் தணிவு விட்டுவிடவும். அதன்பிறகு அதை அகற்றவும்.
- நறுமணப் புகைக்கு ஒவ்வாமை உள்ள நபர்கள் இத்தயாரிப்பை எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும்.

எதிர்கால குறிப்புக்காக இந்த தகவலை வைத்திருங்கள்.

உலக நியாயமான வர்த்தக அமைப்பின் உறுப்பினர் எங்கள் எழுதியர்களின் கண்ணியம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை வளர்ப்பதற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.



MAROMA Auroville
Vanur Taluk, Villupuram Dist.,
Tamil Nadu-605 101. India
maroma@maroma.com
www.maroma.com